

Reg. No. :

Code No. : 12663

Sub. Code : GAPI 41

B.A. (CBCS) DEGREE EXAMINATION, APRIL 2017.

Fourth Semester

Economics — Allied

Paper II — INTERNATIONAL ECONOMICS — II

(For those who joined in July 2012–2015)

Time : Three hours

Maximum : 75 marks

PART A — (10 × 1 = 10 marks)

Answer ALL questions.

Choose the correct answer.

1. தொன்மைவாதிகளின் பன்னாட்டு வாணிபம் என்பது
(அ) ஒப்பீட்டு செலவு கோட்பாடு
(ஆ) முழுநிறை நன்மை கோட்பாடு
(இ) பொதுச் சமநிலை கோட்பாடு
(ஈ) வாய்ப்பு வழி செலவு கோட்பாடு.

(ஆ) இந்தியாவில் ஏற்றுமதி அபிவிருத்தி நடைமுறைகள் பற்றி விவரி.

Describe the export promotional measure in India.



The classical theory of international trade is known as

- (a) theory of comparative cost
- (b) absolute advantage theory
- (c) general equilibrium theory
- (d) opportunity cost theory.

2. நவீன பன்னாட்டு வாணிப கோட்பாட்டை உருவாக்கியவர்

- (அ) ஆடம் ஸ்மித்
- (ஆ) டேவிட் ரிக்கார்டோ
- (இ) ஹெபர்லர்
- (ஈ) ஹெக்சர்-ஒகிலின்.

Modern theory of international trade was developed by

- (a) Adam Smith
- (b) David Ricarto
- (c) Haberler
- (d) Heckscher-Ohlin.

3. இவற்றில் ஒன்று இந்தியாவின் பன்னாட்டு வாணிபத்தின் முதன்மை அமைப்பு

- (அ) CPC
- (ஆ) STC
- (இ) EPZ
- (ஈ) SEZ.

Which one is India's premier organisation for international trading?

- (a) CPC
- (b) STC
- (c) EPZ
- (d) SEZ.

4. இவற்றில் எவை பன்னாட்டு வாணிபத்தின் பலமுனை உடன்படிக்கை உள்ளடக்கியது?

- (அ) UNCTAD
- (ஆ) GATT
- (இ) WTO
- (ஈ) UNIDO.

Which is multilateral treaty governing the international trade?

- (a) UNCTAD
- (b) GATT
- (c) WTO
- (d) UNIDO.

5. பன்னாட்டு பண நிதி எப்பொழுது நிறுவப்பட்டது?

- (அ) 1945
- (ஆ) 1947
- (இ) 1956
- (ஈ) 1976.

The international monetary fund was established in

- (a) 1945
- (b) 1947
- (c) 1956
- (d) 1976.



6. உலக வங்கியின் வேறு பெயர் என்ன?

- (அ) IMF (ஆ) IBRD
(இ) RBI (ஈ) ADB.

What is the another name of World Bank?

- (a) IMF (b) IBRD
(c) RBI (d) ADB.

7. இந்தியாவில் ஏற்றுமதி சந்தையில் எந்த துறை முன்னோக்கி செல்கின்றது?

- (அ) முதன்மை துறை
(ஆ) இரண்டாம் துறை
(இ) சேவை துறை
(ஈ) (ஆ) மற்றும் (இ) இரண்டும்.

Which sector in Indian export market have made some headway?

- (a) Primary (b) Secondary
(c) Service (d) Both (b) and (c).

8. இந்திய சுதந்திரம் அடைந்தலிருந்து வாணிப மதிப்பின் போக்கு

- (அ) நிலையாக
(ஆ) குறைந்துள்ளது
(இ) வளர்கின்றன
(ஈ) இவற்றில் எதுவுமில்லை.

Trends in value of trade in India since independence is

- (a) stable (b) declining
(c) growing (d) none of these.

9. நாடுகளுக்கிடையே பொருட்களின் மொத்த கட்டுப்பாடுகளை எவ்வாறு அழைப்பர்?

- (அ) தடையில்லா வாணிபம்
(ஆ) மூடிய வாணிபம்
(இ) தொழில் பாதுகாப்பு
(ஈ) திறந்த வாணிபம்.

Quantitative restrictions on goods between countries is called as

- (a) free trade (b) closed trade
(c) protection (d) open trade.

10. புதிய வாணிப கொள்கை எவற்றுடன் தொடர்புடையது?

- (அ) 1985 (ஆ) 1991
(இ) 2004 (ஈ) 2014.

New trade policy relates to

- (a) 1985 (b) 1991
(c) 2004 (d) 2014.



PART B — (5 × 5 = 25 marks)

Answer ALL questions, choosing either (a) or (b).

Answer should not exceed 250 words.

11. (அ) வாய்ப்பு வழி செலவு கோட்பாட்டினை விளக்குக.

Explain the concept of opportunity cost.

Or

- (ஆ) ஆடம்ஸ்மித்தின் முழுநிலை நன்மை கோட்பாட்டினை சுருக்கமாக விளக்குக.

Briefly explain the Adam Smith concept absolute advantage.

12. (அ) அரசு வாணிப கழகத்தின் அமைப்பை பற்றி விளக்குக.

Explain the forms of state trading.

Or

- (ஆ) பொருளாதார, ஒருங்கிணைப்பின் நன்மைகளை பட்டியலிடுக.

List out the advantages of economic integration.

13. (அ) புனரமைப்பு, வளர்ச்சிப் பன்னாட்டு வங்கியின் பணிகளை விளக்குக.

Explain the functions of IBRD.

Or

- (ஆ) ஆசிய வளர்ச்சி வங்கி அமைப்பதற்கான காரணங்கள் மற்றும் அதனின் நோக்கங்களை குறிப்பிடுக.

Mention the reasons and objectives for forming of Asian Development Bank.

14. (அ) இந்தியாவின் பன்னாட்டு வாணிபத்தின் அவசியம் பற்றி எழுதுக.

Write the need for foreign trade to India.

Or

- (ஆ) இந்தியாவின் வாணிப முறைகளை பற்றி விளக்குக.

Explain the pattern of trade in India.

15. (அ) பன்னாட்டு வாணிப கொள்கையின் முக்கிய இயல்புகளை பற்றி விளக்குக.

Explain the main features of foreign trade policy.

Or



(ஆ) இறக்குமதி கட்டுப்பாடுகளின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி விளக்குக.

Explain the merits and demerits of import restrictions.

PART C — (5 × 8 = 40 marks)

Answer ALL questions, choosing either (a) or (b).

Answer should not exceed 600 words.

16. (அ) ஒப்பீட்டு செலவு கோட்பாட்டினை மதிப்பிடுக.

Examine the theory of comparative cost.

Or

(ஆ) நவீன வாணிப கோட்பாட்டினை திறனாய்ந்து விவாதி.

Discuss the critically the modern theory of trade.

17. (அ) இந்திய அரசு வாணிப கழகத்தின் பணிகளை பற்றி விவரி.

Describe the functions of states trading corporation in India.

Or

(ஆ) பன்னாட்டு வாணிப அமைப்பின் செயல்பாடுகளை பற்றி விவரி.

Describe briefly the working of WTO.

Page 8 Code No. : 12663

18. (அ) பன்னாட்டு பண நிதியத்தின் செயல்பாடுகளை பற்றி விவரி.

Describe the performance of IMF.

Or

(ஆ) இந்திய பொருளாதாரத்தில் பன்னாட்டு வங்கியின் பங்கை பற்றி விவாதி.

Discuss the role World Bank in Indian economy.

19. (அ) இந்தியாவின் பன்னாட்டு வாணிபத்தில் உள்ளடக்கியவைகள் பற்றி விவரி.

Describe the composition of India's foreign trade.

Or

(ஆ) இந்திய பன்னாட்டு வாணிபத்தின் போக்கை பற்றி விவாதி.

Discuss the scope of foreign trade in India.

20. (அ) இந்தியாவின் புதிய வாணிப கொள்கையை திறனாய்க.

Critically explain the new trade policy in India.

Or

Page 9 Code No. : 12663

